



1 விடை எழுதுங்கள்.

- (1)  $4 \div 2 = \underline{2}$   
 (2)  $8 \div 2 = \underline{\hspace{2cm}}$   
 (3)  $10 \div 2 = \underline{\hspace{2cm}}$   
 (4)  $16 \div 2 = \underline{\hspace{2cm}}$

- (5)  $21 \div 2 = \underline{10 \text{ மீதி } 1}$   
 (6)  $9 \div 2 = \underline{\hspace{2cm}}$   
 (7)  $15 \div 2 = \underline{\hspace{2cm}}$   
 (8)  $27 \div 2 = \underline{\hspace{2cm}}$

2 விடை எழுதுங்கள்.

- (1)  $3 \div 3 = \underline{1}$   
 (2)  $6 \div 3 = \underline{\hspace{2cm}}$   
 (3)  $12 \div 3 = \underline{\hspace{2cm}}$   
 (4)  $27 \div 3 = \underline{\hspace{2cm}}$

- (5)  $22 \div 3 = \underline{7 \text{ மீதி } 1}$   
 (6)  $10 \div 3 = \underline{\hspace{2cm}}$   
 (7)  $25 \div 3 = \underline{\hspace{2cm}}$   
 (8)  $38 \div 3 = \underline{\hspace{2cm}}$



3 விடை எழுதுங்கள்.

- (1)  $4 \div 4 = \dots\dots\dots$  (5)  $9 \div 4 = \dots\dots\dots$   
 (2)  $16 \div 4 = \dots\dots\dots$  (6)  $15 \div 4 = \dots\dots\dots$   
 (3)  $20 \div 4 = \dots\dots\dots$  (7)  $30 \div 4 = \dots\dots\dots$   
 (4)  $32 \div 4 = \dots\dots\dots$  (8)  $40 \div 4 = \dots\dots\dots$



4 விடை எழுதுங்கள்.

- (1)  $5 \div 5 = \dots\dots\dots$  (5)  $23 \div 5 = \dots\dots\dots$   
 (2)  $10 \div 5 = \dots\dots\dots$  (6)  $32 \div 5 = \dots\dots\dots$   
 (3)  $20 \div 5 = \dots\dots\dots$  (7)  $44 \div 5 = \dots\dots\dots$   
 (4)  $35 \div 5 = \dots\dots\dots$  (8)  $53 \div 5 = \dots\dots\dots$



5 நெடும் பிரித்தலாக செய்யுங்கள்.

$$\begin{array}{r} 16 \\ 3 \overline{) 48} \\ \underline{3} \phantom{0} \\ 18 \\ \underline{18} \\ 00 \end{array}$$

- (1)  $12 \div 2$  (6)  $28 \div 4$   
 (2)  $28 \div 2$  (7)  $40 \div 4$   
 (3)  $15 \div 3$  (8)  $15 \div 5$   
 (4)  $36 \div 3$  (9)  $45 \div 5$   
 (5)  $12 \div 4$  (10)  $55 \div 5$

6 நெடும் பிரித்தலாக செய்யுங்கள்.

- (1)  $11 \div 2$  (6)  $23 \div 4$   
 (2)  $17 \div 2$  (7)  $35 \div 4$   
 (3)  $19 \div 3$  (8)  $17 \div 5$   
 (4)  $26 \div 3$  (9)  $34 \div 5$   
 (5)  $28 \div 3$  (10)  $57 \div 5$

$$\begin{array}{r} 12 \\ 4 \overline{) 49} \\ \underline{4} \phantom{0} \\ 09 \\ \underline{08} \\ 01 \end{array}$$

